



# Soundararajan John Barathi

Arranger, Composer, Publisher, Teacher

## About the artist

Coordinator for Church Music & Liturgy  
CSI Synod  
India

**Qualification:** Post Graduate in Church Music

**Artist page :** <http://www.free-scores.com/Download-PDF-Sheet-Music-johnbarathi.htm>

## About the piece



**Title:** Aadhi thiru Vaarthai (World came down to earth)  
Chirstmas  
**Composer:** Anonymous  
**Arranger:** John Barathi, Soundararajan  
**Copyright:** Copyright © Soundararajan John Barathi  
**Publisher:** John Barathi, Soundararajan  
**Instrumentation:** Guitar, Voice  
**Style:** Christian

## Soundararajan John Barathi on [free-scores.com](http://www.free-scores.com)

### LICENSE

This sheet music requires an authorization :

- for public performances
- for use by teachers

**Buy this license at :** [/license?p=a1zQqM589l](http://www.free-scores.com/license?p=a1zQqM589l)



- listen to the audio
- comment
- pay the licence
- contact the artist


Prohibited distribution on other website.

# Word came down to earth


## ஆதி திரு வார்த்தை திவ்ய




ஆ - தி தி-ரு வார்த் - தை திவ - ய அற் - பு - த பா - ல - னா - கப் - பி - றந் - தார்,  
Word came down to earth and born as a babe so won - der - ful,  
1.All from A - dam's fa - mi - ly and the faith of Ab - ra - ham,  
2.He is the true Savi - our, re - dee - mer of this world lov - ing Lord,  
3.Sing Hal - le - lu - jah prai - sing sing - ing dan - cing re - joi - cing,



அற் - பு - தப் பா - ல - னா - க பி - றந் - தார், ஆ - தாம் தம் பா - வத்தின் சா - பத் - தை தீர்த் - தி - ல  
born as a babe so won - der - ful, He came down to re - move a - dem's sin,  
1.and the faith of Ab - ra - ham, King of Ju - dah to rule of e - ver,  
2.re - dee - mer of this world lov - ing Lord. He is our heavn - ly king king of kings Lord of Lords,  
3.sing - ing dan - cing re - joi - cing.



ஆ - தி - ரை யோ - ரை யீ - டே - ற் - றி - ல, மா - சற் - ற ஜோ - தித் - தி - ருத் - து - வத் - தோர் வஸ் - து  
to re - deem all of us from our sin, He is the pure and ho - ly light son of God,  
1.came from tribes of Ee - sa! " " " "  
2.glo - rious Lord came down to save us all! " " " "



ம - ரி - யாம் கன் - னி - யி - ல - ல - மு - தித் - து, ம - ரி - யாம் கன் - னி - யி - ல - ல - மு - தித் - து.  
born of vir - gin Ma - ry for us, born of vir - gin Ma - ry for us.



ம - கி - மைய ம - றந் - து த - மை வெ - றுத் - து ம - னுக் - கு - மா - றன் வே - ஜ - மாய்,  
Gave off his glo - ry de - ny - ing Him - self, ho - ly in - car - net born as a man,

C G F G C C G7 C

உன்-ன-தந் த - கஞ் - சீர் மு - கஞ் - சீர் வா - ச - கர் மின் - னுஞ் - சீர் வா - ச - கர் மே - னி - நி - றம் எ - ழும்  
He is the grea-test Lord King of Kings word of God, spark-ling with glo - ry out shin-ing beau - ty,

C C G7 C G7 C G7 C

உன் - ன - த கா - த - லும் பொ - ருந் - த - வே சர் - வ நன் - மை சொ - ரு - ப - னார் ரஞ் - சி - த - னார்,  
full of com-pas-sion and un - fail - ing love with grace and mer - cy kind and lov - ing,

F G F C F F G C

தாம் தாம் தன் - ன - ர வன் - ன - ர தீம் தீம் தீ - மை - ய - கற் - றி - ல  
Clang! Clang! Cym-bals and clan-ging bells, Tom! Tom! To re - move all that's bad,

C C C G7 C G7 G C

சங் - கிர் - த சங் - கிர் - த சங் - கிர் - த சந் - தோ - டி - மெ - ன சே - ப - னம் பா - ல - வே,  
dan - cing sing - ing and joy - ful - ly re - joi - cing, glad - ly with hap - pi - ness sing - ing a - loud,

F G F G C C G7 C

இங் - கிர் - த இங் - கிர் - த இங் - கிர் - த ந - ம - து இ - ரு - த - யத் - தி - லும் எங் - கும் நி - ரைந் - தி - ல  
Let us sing cheer - ful - ly from our hearts hap - pi - ly with - in our heart and soul prai - sing and sing - ing,

C C G7 C C C G7 C

இ - ரு - த - யத் - தி - லும் நி - ரைந் - தி - ல, இ - ரு - த - யத் - தி - லும் நி - ரைந் - தி - ல.  
let the joy fill our hearts o - ver - flow - ing, let the joy fill our hearts o - ver - flow - ing.

Words: Veedhnyagam Saasthriyar Music Anon Translation & Music Transcription S. John Barathi, Nov 09 2016